

فَالْيَوْمَ الَّذِينَ امْتُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ^٣ عَلَى
الْأَرَأِيكُ لَا يُنْظَرُونَ^٤ هَلْ تُوبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ^٥

سُورَةُ الْإِشْقَارِ مِنْ سُورَاتِهِ بَلْ مِنْ سُورَاتِهِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ^٦
إِذَا السَّمَاءُ انشَقَتْ^٧ لَا وَادِنَتْ لِرَبِّهَا وَحَقَّتْ^٨ لَا وَإِذَا
الْأَرْضُ مُدَّتْ^٩ وَأَلْقَتْ مَا فِيهَا وَنَخَلَتْ^{١٠} لَا وَادِنَتْ
لِرَبِّهَا وَحَقَّتْ^{١١} يَا يَا إِلَاهُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ
كَدْحًا فَمُلِقِيْهِ^{١٢} فَآمَّا مَنْ أُوتِيَ كِتْبَهُ بِيمِينِهِ^{١٣}
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا^{١٤} وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ
مَسْرُورًا^{١٥} وَآمَّا مَنْ أُوتِيَ كِتْبَهُ وَرَأَءَ ظَهِيرَهُ^{١٦} فَسَوْفَ
يَدْعُوا شُبُورًا^{١٧} وَيَصْلِي سَعِيرًا^{١٨} إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ
مَسْرُورًا^{١٩} إِنَّهُ طَنَّ أَنْ لَكُنْ يَحُورَ^{٢٠} بَلْ إِنَّ رَبَّهُ
كَانَ بِهِ بَصِيرًا^{٢١} فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ^{٢٢} وَالْأَيْلِ وَمَا
وَسَقَ^{٢٣} وَالْقَمَرِ إِذَا السَّقَ^{٢٤} لَتَرَكَبْنَ طَبَقَاعَنْ طَبِيقَ^{٢٥} فَمَا
لَهُمْ لَا يُؤْمِنُونَ^{٢٦} وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ^{٢٧}

34. ஆனால் (மறுமை நாளாகிய) இன் றையத்தினம் விசவாசங் கொண்டவர்கள் அந்திராகரிப்போரைக்கண்டு சிரிப்பார்கள்.

35. (சுவனபதியிலுள்ள உயர்தரமான) சாய்வு இருக்கைகள்மீது இருந்து (கொண்டு, தீயவர்கள் படும் வேதனையைப்) பார்ப்பார்கள்.

36. (மறுமையை) நிராகரித்தோர், அவர்கள் செய்துகொண்டிருந்தவைக்குத்தக்க) கூலி கொடுக்கப்பட்டார்களா? (என் ரும் பார்ப்பார்கள்)

அத்தியாயம் : 84

அல்லின்விகாக் – பிளந்து விடுதல்

வசனங்கள் : 25 மக்கீ ரூகூல் : 1

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (இதுகிறேன்).**

1. வானம் பிளந்து விடும்போது—
2. அது (பிளந்து விடவேண்டுமெனும்)தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும் விட்டது; (அவ்வாறு செவிசாய்ப்பது) அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.
3. பூமியும் (நீண்டதாக) விரிக்கப்பட்டுவிடும்போது—
4. அது தன்னுள்ளிருப்பதையும் வெளிப்படுத்தி அது வெறுமையாகியும் விடும்போது—
5. அது(தன்னுள்ளிருப்பதைவெளிப்படுத்திவிடவேண்டுமெனும்) தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும்விட்டது; (அவ்வாறு செய்வது)அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டபோது—
6. மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில் (நன்மையோ, தீமையோ பல வேலைகளில்ஈடுபட்டு) கஷ்டத்துடன் முயற்சிசெய்துகொண்டே இருக்கின்றாய்; பின்னர் (மறுமையில்) அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய்.
7. எனவே, (அந்தாளில்) எவர் அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ—
8. அவர் மிக்க இலகுவான (கேள்வி) கணக்காக கணக்குக் கேட்கப்படுவார்.
9. இன்னும், அவர் மகிழ்ச்சியுடன் (சுவனத்திலுள்ள) தன்னுடைய குடும்பத்தாரிடம் திரும்புவார்.
10. மேலும், எவர்—அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய முதுகுக்குப்பின்னால் கொடுக்கப்பட்டாரோ—
11. அவர் (தனக்குக்கேடுதான் என்று கூறி) அழிவை(யே) அழைப்பார்.
12. நரகத்திலும் அவர் நுழைவார்.
13. (ஏனென்றால்,) நிச்சயமாக அவர் (இம்மையில்) தன் குடும்பத்தாருடன் மிக்க ஆனந்தமாக இருந்தார்.
14. நிச்சயமாக அவர், (தன் இரட்சகனின்பால்) மீளவேமாட்டார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
15. ஆம்! (அவர் மீளத்தான் போகிறார்) நிச்சயமாக அவருடைய இரட்சகன் அவரைப் பார்க்கக்கூடியவனாக இருந்தான்.
16. அந்திநேரத்துச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்—
17. இரவின் மீதும், அது அணைத்துக்கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியம் செய்கிறேன்).
18. சந்திரன் மீதும்—அது பூரணமாகிவிட்டபோது (ம் சத்தியம் செய்கிறேன்)
19. (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாக ஏறிக் கொண்டிருந்தார்கள்.
20. ஆகவே, (இதனை மறுத்துக்கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன (நேரந்தது)? அவர்கள் நம்புவதில்லை.
21. மேலும், அவர்களுக்கு (இந்தக்) குர் ஆன் ஓதிக்காண்பிக்கப்பட்டால் (அல்லாஹ்விற்கு) அவர்கள் கிரம் பணிந்து ஸ்தூலது செய்வதில்லை.

بِلِ الَّذِينَ كَفَرُوا وَيَكْذِبُونَ ﴿٣﴾ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوَعِّدُونَ ﴿٤﴾
 فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ ﴿٥﴾ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا
 الصَّلِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ﴿٦﴾

سَعَةُ الْبَرْزُورِ هُنَّا نَتَّا وَعَشَّرُونَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○
 وَالسَّمَاءُ ذَاتُ الْبُرُوجِ ﴿١﴾ وَالْيَوْمُ الْمَوْعِدُ ﴿٢﴾ وَشَاهِدٌ
 وَمَشْهُودٌ ﴿٣﴾ قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودُ ﴿٤﴾ النَّارُ ذَاتُ
 الْوَقُودِ ﴿٥﴾ إِذْ هُمْ عَلَيْهَا قَعُودٌ ﴿٦﴾ وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ
 بِالْمُؤْمِنِينَ شُهُودٌ ﴿٧﴾ وَمَا نَقْمُدُ مِنْهُمْ إِلَّا آنَيْوْمًا يُوَمِّنُوا بِاللَّهِ
 الْعَزِيزُ الْحَمِيدُ ﴿٨﴾ الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَ
 اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ ﴿٩﴾ إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَ
 الْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابٌ جَهَنَّمَ وَلَأُمُّ عَذَابٍ
 الْحَرِيقُ ﴿١٠﴾ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّلِحَاتِ لَهُمْ جَنَّتٌ
 تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَرُ ﴿١١﴾ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ ﴿١٢﴾ إِنَّ
 بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴿١٣﴾ إِنَّهُ هُوَ يُبَدِّئُ وَيُعِيدُ ﴿١٤﴾

22. அன்றியும், நிராகரிப்போர் (இந்தக்குர் ஆணையே) பொய்யாக்குகின்றனர்.
23. இன்னும், அவர்கள் (தங்கள் மனங்களில் சேகரித்து) மறைத்து வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தேயிருக்கின்றான்.
24. ஆகவே, (நமியே!) துன்புறுத்தும் வேதனையைக்கொண்டு அவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
25. விசுவாசங் கொண்டு நற் கருமங்களும் செய்தார்களே அத்தகையவர்களைத் தவிர; அவர்களுக்கு முடிவுறாத(நற்) கூலியுண்டு.

அத்தியாயம் : 85

அல்புருஷ் – கிரகங்கள்

வசனங்கள் : 22 மக்கீ ரூகூஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ் வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. கிரகங்களுடைய வானின்மீது சத்தியமாக!
2. வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும் சத்தியமாக!
3. சாட்சியாளர் மீதும், சாட்சி சொல்லப்படுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
4. (நெருப்புக்) குண்டங்களையுடையோர் சபிக்கப்பட்டு விட்டனர்.
5. ஏரிபொருளுடைய (பெரும்) நெருப்பு (க்குண்டம்).
6. அதன்மேல் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த போது (சபிக்கப்பட்டு விட்டனர்),
7. விசுவாசிகளை அவர்கள் (நெருப்புக்குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு (அவர்களே) சாட்சியாளர்கள்.
8. (யாவரையும்) மிகைத்தோன், மிக்க புகழுக்குரியோனாகிய அல்லாஹ் வை அவர்கள் விசுவாசித்ததற்காகவே தவிர (வேறு எதற்கும் விசுவாசிகளான) அவர்களை அவர்கள் பழிவாங்கவில்லை.
9. அவன் எத்தகையவென்றால் வாஸங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; அல்லாஹ் ஓவ்வொரு பொருளின்மீதும் சாட்சியாளன்.
10. (ஆகவே,) நிச்சயமாக விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங் கொண்ட பெண்களையும் (இவ்வாறு) துன்புறுத்திப் பின்னர், அவர்கள் (தவ்பாச்செய்து) மன்னிப்புக் கோரவுமில்லையே அத்தகையோர்_அவர்களுக்கு நரக வேதனையுண்டு; அவர்களுக்கு (விசுவாசிகளை அவர்கள் கரித்தவாறு நெருப்பால்) கரிக்கும் வேதனையுண்டு.
11. நிச்சயமாக, விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அது மாபெரும் வெற்றியாகும்.
12. (நமியே!) நிச்சயமாக உமதிரட்சகளின் பிடி மிக்க கடுமையானது
13. நிச்சயமாக அவன்தான் (அவர்களை) ஆரம்பமாக படைக்கிறான்; (அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களை) அவனே மீளவைப்பான்.